

حزب البحر

يَا عَلِيُّ يَا عَظِيمُ يَا حَلِيمُ يَا عَلِيمُ أَنْتَ رَبِّي وَعِلْمُكَ حَسْبِي فَنِعْمَ الرَّبُّ رَبِّي وَنِعْمَ
الْحَسْبُ حَسْبِي تَنْصُرُ مَنْ تَشَاءُ وَأَنْتَ الْعَزِيزُ الرَّحِيمُ ○ نَسَأَلُكَ الْعِصَّةَ فِي
الْحَرَكَاتِ وَالسَّكِّنَاتِ وَالْكَلِمَاتِ وَالْإِرَادَاتِ وَخَطَرَاتِ مِنَ الطُّنُونِ وَالشُّكُوكِ
وَالْأَوْهَامِ السَّاتِرَةِ لِتُقَلِّدُوا عَنْ مُطَالَعَةِ الْغُيُوبِ فَقَدْ ابْتُلِيَ الْمُؤْمِنُونَ وَزُلْزِلُوا
زُلْزَالًا شَدِيدًا ○ وَإِذْ يَقُولُ الْمُنَافِقُونَ وَالَّذِينَ فِي قُلُوبِهِمْ مَرَضٌ مَّا وَعَدَنَا اللَّهُ
وَرَسُولُهُ إِلَّا غُرُورًا ○ فَتَشَبَّهْنَا وَانصُرْنَا وَسَخَّرْنَا هَذَا الْبَحْرَ كَمَا سَخَّرْتَ الْبَحْرَ
لِمُوسَى عَلَيْهِ السَّلَامُ وَسَخَّرْتَ النَّارَ لِابْرَاهِيمَ عَلَيْهِ السَّلَامُ وَسَخَّرْتَ الْجِبَالَ
وَالْحَدِيدَ لِدَاوُدَ عَلَيْهِ السَّلَامُ وَسَخَّرْتَ الرِّيَّاحَ وَالشَّيَاطِينَ وَالْجِنَّ لِسُلَيْمَانَ
عَلَيْهِ السَّلَامُ وَسَخَّرْنَا كُلَّ بَحْرٍ هُوَ لَكَ فِي الْأَرْضِ وَالسَّمَاءِ وَلِلْمَلَكِ وَالْمَلَكُوتِ
وَالْبَدَنِ وَالْبَحْرِ الدُّنْيَا وَبَحْرِ الْآخِرَةِ وَسَخَّرْنَا كُلَّ شَيْءٍ يَأْمَنُ بِيَدِهِ مَلَكَوتِ كُلِّ شَيْءٍ
كَهَيْعَصِ كَهَيْعَصِ أَنْصُرْنَا فَإِنَّكَ خَيْرُ النَّاصِرِينَ ○ وَافْتَحْنَا فَإِنَّكَ
خَيْرُ الْفَاتِحِينَ ○ وَاعْفِرْنَا فَإِنَّكَ خَيْرُ الْغَافِرِينَ ○ وَارْحَمْنَا فَإِنَّكَ خَيْرُ

الرَّاحِبِينَ وَارْتُقْنَا فَإِنَّكَ خَيْرُ الرَّازِقِينَ ○ وَاحْفَظْنَا فَإِنَّكَ خَيْرُ الْحَافِظِينَ ○
وَاهْدِنَا وَنَجِّنَا مِنَ الْقَوْمِ الظَّالِمِينَ وَهَبْ لَنَا مِنْ لَدُنْكَ رِيحًا طَيِّبَةً كَمَا هِيَ فِي
عَلَيْكَ وَنُشْرَهَا عَلَيْنَا مِنْ خَزَائِنِ رَحْمَتِكَ وَاحْبِلْنَا بِهَا حَبْلَ الْكِرَامَةِ مَعَ
السَّلَامَةِ وَالْعَافِيَةِ فِي الدِّينِ وَالدُّنْيَا وَالْآخِرَةِ إِنَّكَ عَلِيٌّ كُلِّ شَيْءٍ قَدِيرٌ ○
اللَّهُمَّ يَسِّرْ لَنَا أُمُورَنَا مَعَ الرَّاحَةِ لِقُلُوبِنَا وَأَبْدَانِنَا وَالسَّلَامَةِ وَالْعَافِيَةِ فِي د
يُنَا وَدُنْيَانَا وَكُنْ لَنَا صَاحِبًا فِي سَفَرِنَا وَخَلِيفَةً فِي أَهْلِنَا وَاطْبِسْ عَلِيٌّ وَجُوهَ
أَعْدَائِنَا وَامْسُخُمْ عَلِيٌّ مَكَانَتِهِمْ فَلَا يَسْتَطِعُونَ البُضِيَّ وَلَا البُجِيَّاءَ الْيَنَا وَلَوْ
نَشَاءَ لَطَبَسْنَا عَلِيٌّ أَعْيُنِهِمْ فَسَتَبِقُوا الصِّرَاطَ فَأَيُّ يُبْصِرُونَ ○ وَلَوْ نَشَاءُ
لَسَخْنَاهُمْ عَلِيٌّ مَكَانَتِهِمْ فَمَا اسْتَطَاعُوا مُضِيًّا وَلَا يَرْجِعُونَ ○ يس ○ وَالْقُرْآنِ
الْحَكِيمِ ○ إِنَّكَ لَبِنُ الرُّسُلِينَ ○ عَلِيٌّ صِرَاطٌ مُسْتَقِيمٌ ○ تَنْزِيلُ الْعَزِيزِ الرَّ
حِيمِ ○ لِيُنذِرَ قَوْمًا مِمَّا أَنْذَرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ لَقَدْ حَقَّ الْقَوْلُ عَلِيٌّ أَكْثَرَ
هُمْ فَهُمْ لَا يُؤْمِنُونَ ○ إِنَّا جَعَلْنَا فِي أَعْنَاقِهِمْ أَغْلَالًا فَهِيَ إِلَى الْأَذْقَانِ فَهُمْ
مُقْبَهُونَ ○ وَجَعَلْنَا مِنْ بَيْنِ أَيْدِيهِمْ سَدًّا وَمِنْ خَلْفِهِمْ سَدًّا فَأَغْشَيْنَاهُمْ

الْمُرْسَلِينَ ○ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ○ وَصَلَّى اللَّهُ عَلَي سَيِّدِنَا مُحَمَّدٍ وَعَلَى

أٰلِهِ وَصَحْبِهِ وَسَلَّمَ ○ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ ○

ஓதும்போது கவனிக்க வேண்டியவை:

‘ஷதீதா என்று ஓதுகையில் வலக்கை ஆள் காட்டி விரலை வானத்தை நோக்கி உயர்த்த வேண்டும்.

‘ஹாதல் பஹர்’ என்று ஓதுகையில் இந்த ஹிஸ்பை தான் ஓதும் நோக்கம் நிறைவேறும்படி மனதிற்குள் அல்லாஹ்விடம் கேட்டுக் கொள்ள வேண்டும். ‘பஹர்’ என்று வரும் இடங்களிலும் தன் மனோபீஷ்டத்தை மனத்தில் நிறுத்தி மெதுவாக சொல்ல வேண்டும்.

‘காப்-ஹா-யா-ஐன்-ஸாத்’ என்பதை மூன்று தடவை ஓதுமாறு எழுதப்பட்டுள்ளது. முதலிலுள்ளதை (அதாவது முதல் தடவை ‘காப்-ஹா-யா-ஐன்-ஸாத்’ என்று) ஓதும்போது காப் என்று சொல்லும் போது வலக்கைச் சுண்டு விரலையும் ஹா என்னும் போது மோதிர விரலையும் யா என்று சொல்லும் போது நடுவிரலையும், ஐன் என்று சொல்லும்போது ஆள் காட்டி விரலையும், ஸாத் என்று சொல்லும் போது பெருவிரலையும் மடக்கிக் கொண்டு, இரண்டாவதுள்ள இந்த ஐந்து எழுத்தையும் (அதாவது இரண்டாவது தடவை) ஓதும் போது சுண்டு விரல் தொடங்கி முன் மடக்கியது போல் ஒவ்வொரு எழுத்துக்கும் ஒரு விரலாக விரித்துக் கொண்டு வரவேண்டும். மூன்றாவதுள்ள இதே எழுத்துக்களை, அதாவது (மூன்றாவது தடவை) ஓதும்போது மீண்டும் ‘காப்’ என்னும்போது சுண்டுவிரலை மடக்குவது தொட்டு ‘ஸாத்’என்னும் போது பெரு விரலை மடக்குவது வரை ஐந்து விரல்களையும் மடக்கி வைத்துக் கொள்ள வேண்டும். அதை அடுத்துள்ள ‘உன்ஸூர்னா’என்பதை ஓதுகையில் சுண்டு விரலையும், ‘வப்தஹ்லனா’ என்பதை ஓதுகையில் மோதிர விரலையும், ‘வக்பிர்லனா’ என்பதை ஓதுகையில் நடுவிரலையும், ‘வர்ஹம்னா’ என்று ஓதுகையில் ஆட்காட்டி விரலையும், ‘வர்ஸூக்னா’ என்பதை ஓதுகையில் கட்டை விரலையும் விரித்து விட வேண்டும்.

‘அல்லாஹும்ம எஸ்ஸிர்னா உமூரனா’ என்று ஓதுகையில் தன் நாட்டத்தை நிறைவேற்றி அருளும்படி அல்லாஹ்விடம் மனத்துக்குள் எண்ணியபடியே அதை மூன்று தடவை ஓத வேண்டும்.

‘ஷாஹத்தில் உஜூஹு’ என்பதை மூன்று தடவை ஓத வேண்டும். ஒவ்வொரு தடவையும் வலக்கையை மெதுவாகப் பூமியில் தட்ட வேண்டும். (நடந்து கொண்டு இதை ஓத நேர்ந்தால் இந்த இடத்தில் பூமியில் அடிப்பது போல் சமிக்ஞை செய்யலாம்)

‘ஹா-மீம்’ என்று ஏழு தடவை எழுதப்பட்டுள்ளதை ஒதும்போது முதல் தடவை மூன்றாம் இரண்டாம் தடவை பின்னும் மூன்றாம், நான்காம், ஐந்தாம், ஆறாம் தடவைகளில் முறையே வலம், இடம், மேல், கீழ் ஆகிய திசைகளிலும் சமிக்ஞை செய்து கொள்ள வேண்டும். ஏழாவது தடவை ‘ஹா-மீம்’ என்னும்போது கையால் ஆறு திசைகளையும் சேர்த்துக் காட்டி சமிக்ஞை செய்ய வேண்டும்.

‘பிஸ்மில்லாஹி பாபுனா தபார்க்க ஹீத்தானுனா’ தொட்டு ‘ஸமீ உல் அளீம்’ வரை மூன்று தடவையும், ‘ஸித்ருல் அர்ஷி தொட்டு ‘அலைனா’ வரை ஏழு தடவையும், ‘பல்லாஹு கைருன்’ முதல் ‘ராஹிமீன்’ வரை மூன்று தடவையும், ‘இன்ன வலியல்லாஹு’ முதல் ‘ஸாலிஹீன்’ வரை மூன்று தடவையும் ‘ஹஸ்பியல்லாஹு’ முதல் ‘அர்ஷில் அளீம்’ வரை ஏழு தடவையும், ‘பிஸ்மில்லாஹு’ முதல் அளீம் வரை மூன்று தடவையும் ‘லாஹ்வல்’ முதல் அளீம் வரை மூன்று தடவையும் ஓத வேண்டும். இந்த விஷயங்களைப் பலமுறை படித்து விளங்கி கொண்டு அதன்படி ஒதுவது நல்லது.

ஹிஸ்புல் பஹ்ரின் பொருள்:

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் திருநாமத்தால் தொடங்குகிறேன்.

உன்னதமானவனும், சங்கைக்குரிய பெரியோனும், பொறுமையாளனும், யாவும் அறிந்தவனுமானவா! நீயே எங்கள் இரட்சகன். உன்னை அறிய உதவும் ஞானமே எங்களுக்குத் துணையாகப் போதும். எங்கள் இறைவா! நீயே மகா சிறப்புத் தங்கியவனாவாய். சிரேஷ்டமான துணைவனான நீயே எங்களுக்குப் போதுமானவன். நிகரற்ற கருணை கொண்ட எங்கள் மெய் நேசனான நீ, நாடியவர்களுக்கு மகத்தான சகாயத்தை வருஷித்து அருள்கிறாய். ஆட்டம், அசைவுகளிலும், அவநம்பிக்கையால் எழும் ஊசாட்டங்களிலும் மறைவான உன் மகத்துவங்களைத் தரிசிக்கவிடாமல் எங்கள் இதயங்களை மறைக்கும் ஐயங்கள் திரைகள் அனைத்தை விட்டும் - ‘நிச்சயமாக விசுவாசிகள் பெரும் சோதனைக்குள்ளாகிப் பலமாக அசைக்கப்பட்டுள்ளனர்’ ‘அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்குச் சதி செய்வதற்காகவே வாக்களித்தார்கள் என்று எவருடைய இதயங்களில் நோயிருந்ததோ அவர்களும் மற்ற நயவஞ்சகர்களும் கூறத் தலைப்பட்டதை நினைத்துப் பாரும்’ என்ற உன் திருவசனங்களின் மகிமையின் பொருட்டால்) உன்னிடம் புகலிடம் தேடுகிறோம்.

உன் மகத்தான நல்லுதவியால் எங்களை உறுதிப்படுத்துவாயாக! மூஸா நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆபத்துக்கள் சூழ்ந்து கொண்ட சமயத்தில் நைல் நதியை வசப்படுத்தி அருளியது போல, இப்ராஹீம் நபி அலைஹிஸ்ஸலாம்

அவர்களுக்கு நெருப்பை பணியச் செய்தது போல, தாலுது நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மலையையும், இரும்பையும் வசப்படுத்தி அருளியது போல, சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மனிதர்களையும், ஜின்னையும், ஷைத்தான்களையும், காற்றையும் பணியச் செய்து அருளியது போல எங்களுக்கும் இந்தக் கடலை பணியச் செய்தருள்!

உனக்கே உரித்தான பூமியிலும், வானத்திலும், இம்மையிலும், மறுமையிலும், ஆலம் மலக்கூத்திலும் இப்பிரபஞ்சத்திலுள்ள சர்வ கடல்களையும் எங்களுக்கு பணியும்படி கருணை செய்தருள்! சர்வ சிருஷ்டிப் பொருள்களின் அதிகாரத்தையும் தன் வயமே வைத்திருப்போனே, அவைகளை எங்கள் ஆணைக்குப் பணியத் தயை புரிந்தருள்! காப்-

ஹா-யா-ஐன்-ஸாத் (3 தடவை) மகா சிறப்பான உதவியாளனே! எங்களுக்கு நல்லுதவி புரிந்தருள். நிகரற்ற வெற்றியாளனே! நீயே எங்களுக்கு வெற்றி அருள். ஒப்பற்ற தயாளனே! எங்களை மன்னித்தருள். நிகரற்ற அருளாளனே! எங்கள் மீது உன் அருள்மாரியை சொரி. இரட்சிப்போனே! எங்களை உன் இரட்சிப்பால் வாழவை. வழிதவறிய அநியாயக் காரர்களை விட்டும் தவிர்த்து விமோசனமளித்து எங்களுக்கு உன் சத்தியப் பாதையை துலக்கியருள்! உன் இல்மில் (ஞானத்தில்) சூழ்ந்து நிற்கும் மணமிக்க சாதகமான காற்றை, உன் கடாட்சம் என்ற கஜானாவிலிருந்து எங்கள் மீது வீசச் செய்து எங்களை கடாட்சித்தருள்!

அதன் நல்லுதவியால் எங்களை சங்கையோடும் ஸலாமத்தோடும் சுமந்து செல்லவும், எங்கள் சன்மார்க்க அநுஷ்டானங்களிலும், இம்மை, மறுமை இரண்டிலும் நாங்கள் பரிபூரண நன்மையை எய்தவும் கிருபை செய்தருள். நீயே சர்வ சிருஷ்டிகளின் மீதும் சம்பூரண அதிகாரம் உடையவனாவாய்.

எங்கள் இறைவா! எங்கள் அமல்களால் எங்கள் இதயங்களுக்கும், உடல்களுக்கும் தூய்மை சித்தியாகவும், இகபரமிரண்டிலும் ஈடேற்றமும் மகிழ்வும் உண்டாகவும் அருள் புரிவாயாக! எங்கள் பிரயாணத்தில் எங்கள் நேசனாயும், குடும்பத்தில் எங்கள் மீது அருள் நிறைந்த பாதுகாவலனாயும் இருந்து எங்களைக் காப்பாற்றி அருள்! (எங்களைப் பார்க்காமல் எங்கள்) பகைவர்களின் முகங்களை மறைத்து அவர்கள் இருந்த இடத்திலேயே அவர்களை அமர்த்தி, அவர்களை உருமாற்றி முன் செல்லவோ, பின் செல்லவோ முடியாதவர்களாக நாம் விரும்பினால் அவர்களின் கண்களின் பார்வையைப் போக்கி விடுவோம். (அவர்கள் தப்பியோட வழி தேடி ஓடினால் எதைத்தான் பார்க்க முடியும். நாம் விரும்பினால் அவர்கள் உருவங்களையே மாற்றி அவர்கள் இருந்த இடத்திலேயே இருக்கும்படி அவர்களை (கல்லாகவோ, நொண்டியாகவோ) ஆக்கி விடுவோம். அது சமயம் அவர்களால் முன் செல்லவும் முடியாது. பின் செல்லவும் முடியாது, 'யாஸீன்' முற்றிலும் ஞானம் நிறைந்த இந்தக் குர்ஆன் மீது சத்தியமாக (நபியே!) நிச்சயமாக! நீர் நம்முடைய தூதர்களில் ஒருவர், நீர்

நேரான வழியில் இருக்கிறீர். இது யாவரையும் மிகைத்தோனும், கிருபை உடையோனுமானவனால் (அல்லாஹ்வால்) அருள் பெற்றது' 'இந்த ஜனங்களின் மூதாதைகளுக்கு எச்சரிக்கை செய்யப்படாததால் முற்றும் கவலையற்றிருக்கின்றனர். அவர்களுக்கு நீர் அச்சமூட்டி எச்சரிக்கை செய்வீராக!' 'இவர்களில் பெரும்பாலோர் மீது கட்டளை (நரகவாதிகள்தாம் என்று) நிச்சயமாக ஏற்பட்டு விட்டது. ஆதலால் இவர்கள் விசுவாசம் கொள்ளவே மாட்டார்கள்.. 'நிச்சயமாக நாம் அவர்களின் கழுத்துகளில் மோவாய் கட்டை வரையில் விலங்கை மாட்டி விட்டோம். ஆதலால் அவர்களது தலைகள் (குனிய முடியாதவாறு) நிமிர்ந்து விட்டன' 'அவர்களுக்கு முன் புறம் ஒரு சுவரும் பின்புறம் ஒரு சுவருமாக ஆக்கி நாம் அவர்களை மூடி விட்டோம். ஆதலால் அவர்கள் எதையும் பார்க்க முடியாது' என்ற உன் திருவசனங்களின் மகிமையால் சமைத்து விடுவாயாக!

'முகங்கள் காய்ந்து போய் விட்டன, மூன்று முறைகள்' 'நித்திய ஜீவியும்' நிலையானவனுமாகிய (இறை)வன் முன் யாவருடைய தலைகளும் குனியும். அக்கிரமத்தைச் சுமப்பவன் கஷ்டமடைவான். 'தாஸீன் -தாஸீன் மீம்-ஹா-மீம்-ஐன்-ஸீன்-காப்' இரண்டு கடல்களை அனுப்பினான். (அவை) இரண்டும் ஒன்றோடொன்று சந்திக்கின்றன. இரண்டும் ஒன்றோடொன்று கலந்து விடாமல் இரண்டுக்கும் இடையில் திரையுள்ளது. 'ஹாமீம்' (ஏழு முறை) கருமம் நெருங்கி விட்டது. நல்லுதவியும் வந்து விட்டது. எங்களுக்குத் தண்டனையாக அவர்களுக்கு உதவி செய்யப்பட மாட்டாது. 'ஹா-மீம்' 'மிகைத்தோனும் நன்கறிந்தவனுமாகிய அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட வேதம். அவன் மன்னிப்புக் கோரலை அங்கீகரித்துப் பாவங்களை மன்னிப்போன். வேதனை செய்வதிலும் கடினமானவன். அருள் புரிவோன் அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவனிடமே நாம் மீள வேண்டியவர்கள்' 'பிஸ்மில்லாஹ்வே எங்களுக்குரிய வாயிலாகவும், 'தபாரக் எங்கள் சுவரையும், 'யாஸீன் எங்கள் முகடாயும், காப்-ஹா-யா-ஐன்-ஸாத் எங்களுக்கு போதுமானதாயும் ஹா-மீம்-ஐன்-ஸீன்-காப் எங்களுக்கு கார்மானமாகவும் அமைந்துள்ளன. 'அல்லாஹ்வே போதுமானவன். மேலும் அவன் செவியுறுவோனும் அறிவோனும் ஆவான்.'

அர்ஷின் திரைகள் எங்கள் மீது தொங்கவிடப்பட்டிருக்கின்றன. இரட்சகனின் புனித நேத்திரங்கள் எங்களை நோட்டமிட்டுக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ்வின் திருப்புதலின் மகிமையால் எங்கள் மீது எவராலும் (கேடு விளைவிக்க) முடியாது. (ஏழு தடவை) 'அல்லாஹ் அவர்களுக்கு பின்னாலிருந்து அவர்களை வளைத்துக் கொண்டிருக்கிறான். ஆகவே அது வலுப்பந்தங்கிய குர்ஆனாகும். லௌஹூல் மஹ்பூலில் உள்ளது, 'அல்லாஹ்வே கார்மானம் செய்பவர்களில் மிகவும் சிறந்தவனாவான். மேலும் அவனே அருளாளர்களுக்கு எல்லாம் அருளாளனாவான்' (இதை மூன்று தடவை ஓதவும்)

‘நிச்சயமாக என் இரட்சகன் அல்லாஹ்தான். அவனே இவ்வேதத்தை அருள் புரிந்தான். அவன் நல்லடியார்களை இரட்சிப்பவனாய் இருக்கிறான்.’ (மூன்று தடவை) ‘அல்லாஹ்வே எனக்குப் போதுமானவன். அவனைத் தவிர வேறு நாயனில்லை. அவன் மீதே நான் உறுதியுடன் நம்பிக்கை கொள்கிறேன். அவனே சிறப்பான அர்ஷின் இரட்சகனாவான்’ (ஏழு தடவை) எவனுடைய திருநாம உச்சாடனத்தால் பூமியிலோ, வானத்திலோ எந்தப் பொருளாலும் தீங்கு உண்டாகாதோ, அந்த அல்லாஹ்வின் திருநாமத்தால் அவனே செவியுறுவோனும், மிக மிக அறிந்தோனும் ஆவான். (மூன்று முறை) திரும்புதலுமில்லை பலமும் இல்லை.... உன்னதமான அல்லாஹ்வின் நல்லுதவியின்றி (மூன்று முறை) வ ஸல்லல்லாஹு அலா செய்யிதினா முஹம்மதின் வ அலா ஆலிஹி வஸஹ்பிஹி வஸல்லம்.

முற்றும்.